



# புதுச்சேரி மாநில அரசிதழ்

## La Gazette de L'État de Poudouchéry

### The Gazette of Puducherry

#### PART - I

சிறப்பு வெளியீடு

EXTRAORDINAIRE

EXTRAORDINARY

அதிகாரம் பெற்ற  
வெளியீடு

Publiée par  
Autorité

Published by  
Authority

எண் } No. } No. }	புதுச்சேரி Poudouchéry Puducherry	புதன்கிழமை Mercredi Wednesday	2022 லு 15 15th	சூன் மீ Juin June	15 உ 2022 (25 Jyaistha 1944) 2022
-------------------------	---	-------------------------------------	-----------------------	-------------------------	---

புதுச்சேரி அரசு

சட்டப்பேரவைச் செயலகம்

உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகம்

இந்தியக் குடியரசுத் தலைவர் பதவி 2022-க்கு, தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்பட்ட தேர்தல் பற்றிய பொது அறிவிப்பு, பொதுமக்கள் தகவலுக்காக வெளியிடப்படுகிறது.

**இரா. முனிசாமி,**

2022 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான  
உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி  
(செயலாளர், சட்டப்பேரவைச் செயலகம், புதுச்சேரி).

பொது அறிவிப்பு

2022 குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான  
தேர்தல் நடத்தும் அதிகாரியின் அலுவலகம்

படிவம்-1

(1974-ஆம் ஆண்டு இந்தியக் குடியரசுத் தலைவர் மற்றும்  
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் விதி 3-ல் காண்க)

குடியரசுத்தலைவர் பதவிக்கு தேர்தல் நடத்தும் அதிகாரியால் வெளியிடப்பட்ட  
தேர்தல் பற்றிய பொது அறிவிப்பு

இந்தியக் குடியரசுத்தலைவரின் பதவியை நிரப்புவதற்கென, தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு, 1952-ஆம் ஆண்டு குடியரசுத்தலைவர் மற்றும் குடியரசுத்துணைத்தலைவர் தேர்தல்கள் சட்டத்தின் 4-வது பிரிவைச் சேர்ந்த (1) உட்பிரிவின்கீழ் அறிவிக்கை ஒன்றை இந்தியத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளதால், அத்தேர்தல் குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியாக உள்ள பி. சி. மோடி ஆகிய நான் கீழ்க்கண்டவாறு அறிவிப்பு தருகின்றேன்:-

- (i) வேட்பு மனுக்களை வேட்பாளர் ஒருவர் அல்லது அவரை முன்மொழிபவர் அல்லது வழிமொழிபவர்களில் எவரேனும் ஒருவர் அறை எண் 29, தரைத்தளம், புதுடில்லி, நாடாளுமன்ற இல்லத்தில் கீழே கையொப்பம் இட்டவரது அலுவலகத்தில் அவரிடம் அல்லது தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் அங்கு இல்லாவிடில் உதவித் தேர்தல் நடத்தும் அதிகாரிகளான திரு. முகுல் பாண்டே, (ஓ எஸ் டி) சிறப்புப் பணி அலுவலர் / திரு. சுரேந்திர குமார் திரிபாதி, இணைச் செயலாளர் மற்றும் முதன்மை விழிப்புப் பணி அலுவலர், மாநிலங்களவைச் செயலகம் அவர்களிடம் மேற்படி அலுவலகத்தில், 2022 ஜூன், 29 ஆம் நாளுக்கு பிற்பாடாமல் (பொது விடுமுறை நாள் நீங்கலாக) எந்த ஒரு நாளினும் காலை 11.00 மணியிலிருந்து மாலை 3.00 மணி வரை தாக்கல் செய்யலாம்.
- (ii) வேட்பாளர் எந்த நாடாளுமன்ற தொகுதியில் வாக்காளராக உள்ளாரோ அந்த தொகுதியின் வாக்காளர் பட்டியலில் அந்த வேட்பாளர் தொடர்பான பதிவின் சான்றளிக்கப்பட்ட நகல் ஒன்றினை ஒவ்வொரு வேட்பு மனுவுடனும் சேர்த்து தாக்கல் செய்ய வேண்டும்.
- (iii) ஒவ்வொரு வேட்பாளரும் பதினைந்தாயிரம் ரூபாய் டெபாசிட் தொகையாக செலுத்த வேண்டும்; அல்லது அவ்வாறு இத்தொகை செலுத்தப்பட ஏற்பாடு செய்ய வேண்டும். இத்தொகை ரொக்கமாக தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்யப்படும் சமயத்தில் செலுத்தப்படலாம். அல்லது இந்திய ரிசர்வ் வங்கியில் அல்லது அரசு கருவூலம் ஒன்றில் முன்னரே டெபாசிட் செய்து அவ்வாறு டெபாசிட் செய்யப்பட்டதை உறுதி செய்யும் ரசீதை வேட்பு மனுவுடன் சேர்த்து அனுப்ப வேண்டும்.
- (iv) வேட்பு மனுப் படிவங்களை மேற்குறிப்பிட்ட நேரங்களில் மேற்படி அலுவலகத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம்.
- (v) மேற்படி சட்டத்தின் 5B பிரிவைச் சேர்ந்த (4) உட்பிரிவின்கீழ் நிராகரிக்கப்பட்டவை நீங்கலாக ஏனைய வேட்பு மனுக்கள் 2022-ஆம் ஆண்டு ஜூன், 30 ஆம் நாள், காலை 11.00 மணிக்கு புதுடில்லி நாடாளுமன்ற இல்லம், அறை எண். 62, முதல் தளத்தில் உள்ள மேற்படி அலுவலகத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.
- (vi) வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அறிவிப்பு வேட்பாளரால் அல்லது அவர் எழுத்து மூலமாக இது குறித்து அதிகாரமளித்துள்ள அவரை முன்மொழிந்தவர்கள் அல்லது வழிமொழிந்தவர்களில் எவரேனும் ஒருவரால் கீழே கையொப்பமிட்டவரிடம் 2022-ஆம் ஆண்டு ஜூலை, 2-ஆம் நாள் பிற்பகல் 3 மணிக்கு முன்பு மேலே பத்தி (i)-ல் குறிப்பிட்டுள்ள இடத்தில் சேர்ப்பிக்கப்படலாம்.

- (vii) தேர்தலில் போட்டியிருக்குமானால், 2022-ஆம் ஆண்டு ஜூலை 18-ஆம் நாள், காலை 10.00 மணியிலிருந்து மாலை 5.00 மணி வரையில், விதிகளின் கீழ் நிர்ணயிக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவுக்கான இடங்களில் வாக்குப் பதிவு நடைபெறும்.

புதுடிச்சி,  
15 ஜூன், 2022.

பி. சி. மோடி,  
குடியரசுத் தலைவர் தேர்தல் 2022 குறித்த  
தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும்  
மாநிலங்களவையின் செயலாளர்-பொது

GOVERNMENT OF PUDUCHERRY  
LEGISLATIVE ASSEMBLY SECRETARIAT  
OFFICE OF THE ASSISTANT RETURNING OFFICER

The following Public Notice of the Returning Officer for the Presidential Election 2022 is published for information of the public.

**R. MOUNISSAMY,**  
Assistant Returning Officer for  
the Presidential Election, 2022  
(Secretary, Legislative Assembly, Puducherry).

OFFICE OF THE RETURNING OFFICER  
FOR PRESIDENTIAL ELECTION, 2022

FORM-1

(See rule 3 of the Presidential and Vice-Presidential Elections Rules, 1974)

**PUBLIC NOTICE**  
OF ELECTION TO THE OFFICE OF PRESIDENT OF INDIA

WHEREAS a notification under sub-section (1) of section 4 of the Presidential and Vice-Presidential Elections Act, 1952, for the holding of an election to fill the office of President of India has been issued by the Election Commission, I, P.C. Mody, the Returning Officer for such election, do hereby give notice that—

- (i) nomination papers may be delivered by a candidate or any one of his proposers or seconders to the undersigned at his office in Room No.29, Ground Floor, Parliament House, New Delhi, or if he is unavoidably absent, to the Assistant Returning Officers, Shri Mukul Pande, Officer on Special Duty (OSD)/Shri Surendra Kumar Tripathi, Joint Secretary and Chief Vigilance Officer, Rajya Sabha Secretariat at the said office between 11.00 A.M. and 3.00 P.M. on any day (other than a public holiday) not later than the 29<sup>th</sup> of June, 2022;
- (ii) each nomination paper shall be accompanied by a certified copy of the entry relating to the candidate in the electoral roll for the Parliamentary constituency in which the candidate is registered as an elector;



- (iii) every candidate shall deposit or cause to be deposited a sum of Rupees Fifteen Thousand only. This amount may be deposited in cash with the Returning Officer at the time of presentation of the nomination paper or deposited earlier in the Reserve Bank of India or in a Government Treasury and in the latter case a receipt showing that the said deposit of the sum has been so made is required to be enclosed with the nomination paper;
- (iv) forms of nomination papers may be obtained from the above said office at the time aforesaid;
- (v) the nomination papers, other than those rejected under subsection (4) of section 5B of the Act, will be taken up for scrutiny at Committee Room No.62, First Floor, Parliament House, New Delhi on **Thursday, the 30<sup>th</sup> of June, 2022 at 11.00 A.M.**;
- (vi) the notice of withdrawal of candidatures may be delivered by a candidate, or any one of his proposers or seconders who has been authorised in this behalf in writing by the candidate, to the undersigned at the place specified in paragraph (i) above **before three o'clock in the afternoon of 2<sup>nd</sup> of July, 2022**;
- (vii) in the event of the election being contested, the poll will be taken on **Monday, the 18<sup>th</sup> of July, 2022** between hours of **10.00 A.M. and 5.00 P.M.** at the places of polling fixed under the rules.

New Delhi  
Dated the 15<sup>th</sup> of June, 2022

(P.C. MODY)  
RETURNING OFFICER FOR THE  
PRESIDENTIAL ELECTION, 2022  
AND  
SECRETARY - GENERAL  
RAJYA SABHA